



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry

The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

விலை : ₹ 8-00

Prix : ₹ 8-00

Price : ₹ 8-00

எண்	புதுச்சேரி	திங்கட்கிழமை	2017 ஆம்	சூன் மீ	12 உ
No. } 79	Poudouchéry	Lundi	12	Juin	2017 (22 Jyaistha 1939)
No. }	Puducherry	Monday	12th	June	2017

புதுச்சேரி அரசு
தேர்தல் துறை

எண். தே. 135/2017-417.

புதுச்சேரி, 12.6.2017

அறிவிப்புகள்

கீழ்க்கண்ட அறிவிப்புகள் பொதுமக்கள் தகவலுக்காக மீண்டும் வெளியிடப்படுகின்றன:-

- (1) புதுடில்லி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதியிட்ட எண்.479/3/2017(I) அறிவிப்பு
- (2) புதுடில்லி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதியிட்ட எண்.479/3/2017(II) அறிவிப்பு
- (3) புதுடில்லி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதியிட்ட எண்.479/3/2017(III) அறிவிப்பு

(Dr. வி.கந்தவேலு, இ.ஆ.ப)
தலைமைத் தேர்தல் அதிகாரி

இந்தியத் தேர்தல் ஆணையம்
நிர்வாகன் சதன், அசோகா சாலை, புதுதில்லி - 110 001.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி
ஜியெஸ்த மாதம், 22ஆம் தேதி, 1939 (சக)

அறிவிக்கை

எண்.479/3/2017(I) -- 1952ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டத்தின் (31/1952) 3ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவினை அடியொற்றி, இந்தியத் தேர்தல் ஆணையம், மைய அரசுடன் கலந்தறிந்து, புதுதில்லி, மக்களவை பொதுச் செயலரை 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈங்கிதனால் பணியமர்த்துகிறது.

ஆணைப்படி

வரிந்தர் குமார்
முதன்மை செயலர்

இந்தியத் தேர்தல் ஆணையம்
நிர்வாகன் சதன், அசோகா சாலை, புதுதில்லி - 110 001.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி
ஜியெஸ்த மாதம், 22ஆம் தேதி, 1939 (சக)

அறிவிக்கை

எண்.479/3/2017(II) -- 1952ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டத்தின் (31/1952) 3ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவினை அடியொற்றி, இந்தியத் தேர்தல் ஆணையம், அதன் 12 ஜூன் 2017 தேதியிட்ட எண்.479/3/2017(III) அறிவிக்கையினால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கூடுதலாக, புதுதில்லி, மக்களவை செயலகத்தின் கீழ்க்கண்ட அதிகாரிகளை 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் தலைமையிட உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஈங்கிதனால் பணியமர்த்துகிறது.

1. திரு. ரவீந்திரா காரிமேல்லா, இணைச் செயலர்
2. திரு. வினய் குமார் மோகன், இயக்குனர்

ஆணைப்படி

வரிந்தர் குமார்
முதன்மை செயலர்

இந்தியத் தேர்தல் ஆணையம்
நிர்வாகன் சதன், அசோகா சாலை, புதுதில்லி - 110 001.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி
ஜியெஸ்த மாதம், 22ஆம் தேதி, 1939 (சக)

அறிவிக்கை

எண்.479/3/2017(III) -- 1952ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டத்தின் (31/1952) 3ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவினை அடியொற்றி, இந்தியத் தேர்தல் ஆணையம், அதன் 12 ஜூன் 2017 தேதியிட்ட எண். 479/3/2017(II) அறிவிக்கையினால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கூடுதலாக, அடியிற்கண்ட அட்டவணைவின் 3ஆம் கட்டத்தில் குறித்திடப்பட்ட அதிகாரிகளை, அடியிற்கண்ட அட்டவணைவின் 2ஆம் கட்டத்தில் குறித்திடப்பட்ட மாநிலங்கள், தில்லி தேசியத் தலைநகர ஆட்சிப்பரப்பு, புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பு ஆகியவற்றின் சட்டப்பேரவை வளாகங்களில் 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஈங்கிதனால் பணியமர்த்துகிறது.

எண்.	மாநிலம் / ஒன்றியத்து ஆட்சிப்பரப்பின் பெயர்	உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் (திரு / திருமதி)
(1)	(2)	(3)
1.	ஆந்திரப்பிரதேசம்	1. K. சத்தியநாராயண ராவ், செயலர் (பொறுப்பு), ஆந்திரப்பிரதேச மாநிலச் சட்டமன்றம், பிளாக்-6, IGC, வேலகப்படி-522503, குண்டுர் மாவட்டம். ஆந்திரப்பிரதேசம் 2. P. பாலகிருஷ்ணமாச்சாரியூறு, துணைச் செயலர், ஆந்திரப்பிரதேச மாநிலச் சட்டமன்றம், பிளாக்-6, IGC, வேலகப்படி-522503, குண்டுர் மாவட்டம். ஆந்திரப்பிரதேசம்
2.	அருணாச்சலப்பிரதேசம்	1. மோதன் லாசா, செயலர், அருணாச்சலப்பிரதேச சட்டமன்ற பேரவை, நகர்லகூன்-791110 2. காகோ ஹபங், கூடுதல் செயலர், அருணாச்சலப்பிரதேச சட்டமன்ற பேரவை, நகர்லகூன்-791110
3.	அஸ்ஸாம்	1. M.K. தேக்கா, முதன்மை செயலர், அஸ்ஸாம் சட்டமன்ற பேரவை, திஸ்பூர், கவுஹாத்தி-781006 2. A.N. தேக்கா, கூடுதல் செயலர், அஸ்ஸாம் சட்டமன்ற பேரவை, திஸ்பூர், கவுஹாத்தி-781006
4.	பீகார்	1. ராம் சிரேஷ்தா ராய், செயலர், பீகார் சட்டமன்ற பேரவை, பாட்னா. 2. பூஷண் குமார் ஜா, துணைச் செயலர், பீகார் சட்டமன்ற பேரவை, பாட்னா.
5.	சட்டிஸ்கர்	1. தேவேந்திரா வர்மா, முதன்மைச் செயலர், சட்டிஸ்கர் சட்டமன்ற பேரவை 2. சந்திரசேகர் கன்கிரேட், கூடுதல் செயலர், சட்டிஸ்கர் சட்டமன்ற பேரவை.
6.	கோவா	1. N.B. சுபேதார், செயலர், கோவா சட்டமன்ற பேரவை. 2. நம்ரதா உல்மான், இணைச் செயலர், கோவா சட்டமன்ற பேரவை.
7.	குஜராத்	1. D.M. பட்டேல், செயலர், குஜராத் சட்டப் பேரவை, வித்தால்பாய் பட்டேல் பவன், செக்டர் 10, காந்திநகர் - 382 010 2. S.M. மேமான், துணைச் செயலர், குஜராத் சட்டப் பேரவை, வித்தால்பாய் பட்டேல் பவன், செக்டர் 10, காந்திநகர் - 382 010
8.	ஹரியானா	1. பங்கஜ் அகர்வால், தொழிலாளர் ஆணையர், ஹரியானா அரசு. 2. நரேன் தத், இணைச் செயலர், ஹரியானா விதான் சபா, விதான் பவன், செக்டர் 1, சண்டிகார்.
9.	ஹிமாச்சல் பிரதேசம்	1. சுந்தர் சிங் வர்மா, செயலர், ஹிமாச்சல் பிரதேசம் விதான் சபா 2. லால் சிங் கன்வார், துணைச் செயலர், ஹிமாச்சல் பிரதேசம் விதான் சபா.

எண்.	மாநிலம் / ஒன்றியத்து ஆட்சிப்பரப்பின் பெயர்	உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் (திரு / திருமதி)
(1)	(2)	(3)
10.	ஜம்மு-காஷ்மீர்	1. M.R. சிங், செயலர், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை, ஜம்மு/ஸ்ரீநகர். 2. Gh.மொகி-உத்-தின் பட், துணைச் செயலர், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை, ஜம்மு/ஸ்ரீநகர்.
11.	ஜார்க்கண்ட்	1. பினய் குமார் சிங், செயலர் (பொறுப்பு), ஜார்க்கண்ட் சட்டப்பேரவை, ராஞ்சி. 2. ரஞ்சித் குமார், இணைச் செயலர், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை, ராஞ்சி.
12.	கர்நாடகா	1. S.முர்த்தி, செயலர் (பொறுப்பு), கர்நாடகா சட்டப்பேரவை, த.பெ.எண்.5074, அறை எண்.121, முதல் தளம், விதான் சௌதா, பெங்களூரு-560233. 2. M.S.குமாரசாமி, துணைச் செயலர், கர்நாடகா சட்டப்பேரவை, த.பெ.எண்.5074, அறை எண்.127-A, முதல் தளம், விதான் சௌதா, பெங்களூரு-560233.
13.	கேரளா	1. V.K. பாபு பிரகாஷ், செயலர், கேரளா சட்டப்பேரவை செயலகம், திருவனந்தபுரம்-695033. 2. A. ஷைலா, இணைச் செயலர், கேரளா சட்டப்பேரவை செயலகம், திருவனந்தபுரம்-695033.
14.	மத்தியப்பிரதேசம்	1. அவாதேஷ் பிரதாப் சிங், முதன்மைச் செயலர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவை செயலகம், போபால்-462004 (ம.பி.) 2. பிரேம் நாராயண் விஷ்வகர்மா, கூடுதல் செயலர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவை செயலகம், போபால்-462004 (ம.பி.)
15.	மகாராஷ்டிரா	1. Dr. A.N. கல்சே, முதன்மைச் செயலர், மகாராஷ்டிரா சட்டப்பேரவை செயலகம், விதான் பவன், பேக்பே ரிக்ளமேஷன், மும்பை-400032. 2. R.J. குதார்கர், துணைச் செயலர், மகாராஷ்டிரா சட்டப்பேரவை செயலகம், விதான் பவன், பேக்பே ரிக்ளமேஷன், மும்பை-400032.
16.	மணிப்பூர்	1. M. ரமணி தேவி, செயலர், மணிப்பூர் சட்டப்பேரவை செயலகம், சிங்மிராங், இம்பால், மணிப்பூர் 2. ரோஹித் ஸாபம், கூடுதல் செயலர், மணிப்பூர் சட்டப்பேரவை செயலகம், சிங்மிராங், இம்பால், மணிப்பூர்
17.	மேகாலயா	1. ஆண்ட்ரூ சைமன்ஸ், ஆணையர் மற்றும் செயலர், மேகாலயா சட்டப்பேரவை. 2. டி.யாஸ்டர் G மோமின், துணைச் செயலர், மேகாலயா சட்டப்பேரவை
18.	மிசோரம்	1. நகுர்தன்சுலா, செயலர், மிசோரம் சட்டப்பேரவை செயலகம், ஜஸ்வால்-796001 2. S.R. சோகுமா கூடுதல் செயலர், மிசோரம் சட்டப்பேரவை செயலகம், ஜஸ்வால்-796001
19.	நாகாலாந்து	1. N. பெஞ்சமின் நியுமய், ஆணையர் மற்றும் செயலர், நாகாலாந்து சட்டப்பேரவை 2. K. செக்கோஸ், செயலர், நாகாலாந்து சட்டப்பேரவை
20.	ஒடிசா	1. அமிய குமார் சாரங்கி, செயலர், ஒடிசா சட்டப்பேரவை, ஒடிசா சட்டப்பேரவை செயலகம், புவனேஸ்வர், குர்தா மாவட்டம், ஒடிசா-751001. 2. பவானி சங்கர் சேனாபதி, இணைச் செயலர், ஒடிசா சட்டப்பேரவை, ஒடிசா சட்டப்பேரவை செயலகம், புவனேஸ்வர், குர்தா மாவட்டம், ஒடிசா-751001.
21.	பஞ்சாப்	1. ஷாஷி லகன்பால் மிஷ்ரா, செயலர், பஞ்சாப் விதான் சபா செயலகம், செக்டர்-1, சண்டிகர். 2. ஆணில் விஜ், கூடுதல் செயலர், பஞ்சாப் விதான் சபா செயலகம், செக்டர்-1, சண்டிகர்.
22.	ராஜஸ்தான்	1. பிரித்வி ராஜ், செயலர், ராஜஸ்தான் சட்டப் பேரவை. 2. மகேஷ் சந்திர ஷர்மா, உதவிச் செயலர், ராஜஸ்தான் சட்டப் பேரவை.
23.	சிக்கிம்	1. L.M. பிராதன், செயலர், சிக்கிம் சட்டப்பேரவை 2. தூர்கா D. பிராதன், கூடுதல் செயலர், சிக்கிம் சட்டப்பேரவை.
24.	தமிழ்நாடு	1. K. பூபதி, கூடுதல் செயலர்/செயலர் (பொறுப்பு), தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம், சென்னை-600009. 2. B. கப்பிரமணியம், இணைச் செயலர், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம், சென்னை-600009.

எண்.	மாநிலம் / ஒன்றியத்து ஆட்சிப்பரப்பின் பெயர்	உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் (திரு / திருமதி)
(1)	(2)	(3)
25.	தெலுங்கானா	1. Dr.S.ராஜ சதாராம், செயலர், தெலுங்கானா சட்டப்பேரவை செயலகம், பொதுத் தோட்டம், ஹைதராபாத்-500004 2. Dr.V.நரசிம்மசாரியுலு, இணைச் செயலர், தெலுங்கானா சட்டப்பேரவை செயலகம், பொதுத் தோட்டம், ஹைதராபாத்-500004
26.	திரிபுரா	1. பாம்தேப் மஜும்த், செயலர், திரிபுரா சட்டப்பேரவை, அகர்தாலா- 799010 2. லில்லி தேபார்மா, இணை செயலர், திரிபுரா சட்டப்பேரவை, அகர்தாலா-799010.
27.	உத்தரகண்ட்	1. ஜெகதீஸ் சந்திரா, செயலர், 303, விதான் சபா பவன், டெராடூன். 2. மதன் சிங் குஞ்சுவால், இணைச் செயலர், 309, விதான் சபா பவன், டெராடூன்.
28.	உத்தரப்பிரதேசம்	1. பிரதீப் குமார் துபே, முதன்மை செயலர், விதான் சபா, விதான் பவன், உத்தரப்பிரதேசம், லக்னோ-226001. 2. பிரமோத் குமார் ஜோஷி, சிறப்பு செயலர், விதான் சபா, விதான் பவன், உத்தரப்பிரதேசம், லக்னோ-226001
29.	மேற்கு வங்காளம்	1. ஜெயந்த கோலே, செயலர், மேற்கு வங்காளச் சட்டப்பேரவை, பேரவை இல்லம், கொல்கத்தா-700001. 2. திரிதிருஞ்சன் பஹாரி, இணை செயலர் மற்றும் குழு அதிகாரி, மேற்கு வங்காளச் சட்டப்பேரவை, பேரவை இல்லம், கொல்கத்தா- 700001.
30.	தில்லி தேசியத் தலைநகர ஆட்சிப்பரப்பு	1. அபிஷேக் தேவ், மாவட்ட நிதிபதி, தென் மேற்கு டில்லி 2. சிவ் குமார், மாவட்ட நிதிபதி, மேற்கு டில்லி மாவட்டம்
31.	புதுச்சேரி	1. A. வின்சென்ட் ராயர், செயலர், சட்டப்பேரவைச் செயலகம், விக்டர் சிமோனல் வீதி, புதுச்சேரி-605 001. 2. S. புவனேஸ்வரி, விவாதப் பதிவாளர், சட்டப்பேரவைச் செயலகம், விக்டர் சிமோனல் வீதி, புதுச்சேரி-605 001.

ஆணைப்படி

வரிந்தர் குமார்
முதன்மை செயலர்GOVERNMENT OF PUDUCHERRY
ELECTIONS DEPARTMENT

No.E.135/2017-417.

Puducherry, the 12th June 2017.

NOTIFICATION

The following notifications of the Election Commission of India are republished for information of the public.

Sl.No.	Notification No. & date	Regarding
1	No.479/3/2017(I) dated 12.6.2017	Appointment of Returning Officer for Presidential Election, 2017
2	No.479/3/2017(II) dated 12.6.2017	Appointment of Asst. Returning Officers at Headquarters for Presidential Election, 2017
3	No.479/3/2017(III) dated 12.6.2017	Appointment of Asst. Returning Officers at the premises of Legislative Assemblies of States/NCT of Delhi and UT of Puducherry for Presidential Election, 2017

(Dr.V.CANDAVELOU, IAS)
CHIEF ELECTORAL OFFICER

ELECTION COMMISSION OF INDIA

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi – 110001

Dated: 12th June, 2017
22 Jyaistha, 1939 (Saka)**NOTIFICATION**

No. 479/3/2017(I) – In pursuance of sub-section (1) of section 3 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952 (31 of 1952), the Election Commission of India, in consultation with the Central Government, hereby appoints the Secretary General to the Lok Sabha, Parliament House, New Delhi, to be the Returning Officer for the Presidential Election, 2017.

By Order

(VARINDER KUMAR)
PRINCIPAL SECRETARY**ELECTION COMMISSION OF INDIA**

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi – 110001

Dated: 12th June, 2017
22 Jyaistha, 1939 (Saka)**NOTIFICATION**

No. 479/3/2017(II) – In pursuance of sub-section (1) of section 3 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952 (31 of 1952), the Election Commission of India, hereby appoints, in addition to the Officers appointed vide the Commission's notification No. 479/3/2017 (III) dated 12th June, 2017, the following Officers of the Lok Sabha Secretariat, Parliament House, New Delhi, to be the Assistant Returning Officers at Headquarters of the Returning Officer for the Presidential Election, 2017:

- (1) Shri Ravindra Garimella, Joint Secretary.
- (2) Shri Vinay Kumar Mohan, Director.

By Order,

(VARINDER KUMAR)
PRINCIPAL SECRETARY

ELECTION COMMISSION OF INDIA

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi - 110001

Dated: 12th June, 2017
22 Jyaishta, 1939 (Saka)

NOTIFICATION

No. 479/3/2017 (III) - In pursuance of sub-section (1) of section 3 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952 (31 of 1952), the Election Commission of India, hereby appoints, in addition to the Officers appointed vide the Commission's notification No. 479/3/2017 (II) dated 12th June, 2017, the Officers mentioned in column 3 of the TABLE below as the Assistant Returning Officers for the Presidential Election, 2017, at the premises of the Legislative Assemblies of the States, NCT of Delhi and UT of Puducherry mentioned in column 2 of the TABLE below:

TABLE

Sl. No	State/Union Territory	Officers appointed as Assistant Returning Officer
(1)	(2)	(3)
1.	Andhra Pradesh	1. Shri K. Satyanarayana Rao, In-charge Secretary to State Legislature, Andhra Pradesh Legislature Secretariat, Block- 6, I.G.C., Velagapudi-522503, Guntur District, Andhra Pradesh. 2. Shri P. Balakrishnamacharyulu, Deputy Secretary to Legislature, Andhra Pradesh Legislature Secretariat, Block- 6, I.G.C., Velagapudi-522503, Guntur District, Andhra Pradesh.
2.	Arunachal Pradesh	1. Shri Modan Lasa, Secretary, Legislative Assembly Arunachal Pradesh, Naharlagun - 791110 2. Shri Kago Habung, Additional Secretary, Legislative Assembly Arunachal Pradesh, Naharlagun-791110
3.	Assam	1. Shri M. K. Deka, Principal Secretary, Assam Legislative Assembly, Dispur, Guwahati-6 2. Shri A. N. Deka, Additional Secretary, Assam Legislative Assembly, Dispur, Guwahati-6
4.	Bihar	1. Shri Ram Shreshtha Roy, Secretary, Bihar Legislative Assembly, Patna

		2. Shri Bhushan Kumar Jha, Deputy Secretary, Bihar Legislative Assembly, Patna
5.	Chhattisgarh	1. Shri Devendra Verma, Principal Secretary, Chhattisgarh Legislative Assembly. 2. Shri Chandra Shekhar Gangrade, Additional Secretary, Chhattisgarh Legislative Assembly.
6.	Goa	1. Shri N.B. Subhedar, Secretary, Goa Legislature Secretariat. 2. Smt. Namrata Ulman, Joint Secretary, Goa Legislature Secretariat.
7.	Gujarat	1. Shri D.M. Patel, Secretary, Gujarat Legislature Secretariat, Viththalbhai Patel Bhavan, Sector No.-10, Gandhinagar-382010 2. Shri S.M. Memon, Deputy Secretary, Gujarat Legislature Secretariat, Viththalbhai Patel Bhavan, Sector No.-10, Gandhinagar-382010
8.	Haryana	1. Shri Pankaj Agarwal, Labour Commissioner, Government of Haryana. 2. Shri Naren Dutt, Joint Secretary, Haryana Vidhan Sabha, Vidhan Bhawan, Sector-1, Chandigarh.
9.	Himachal Pradesh	1. Shri Sunder Singh Verma, Secretary, Himachal Pradesh Vidhan Sabha. 2. Shri Lal Singh Kanwar, Deputy Secretary, Himachal Pradesh Vidhan Sabha.
10.	Jammu & Kashmir	1. Shri M. R. Singh, Secretary, Jammu & Kashmir Legislative Assembly, Assembly Secretariat Jammu/Srinagar. 2. Shri Gh. Mohi-ud-din Bhat, Deputy Secretary, Jammu & Kashmir Legislative Assembly, Assembly Secretariat Jammu/Srinagar.
11.	Jharkhand	1. Shri Binay Kumar Singh, Secretary-In- Charge, Jharkhand Legislative Assembly, Ranchi. 2. Shri Ranjeet Kumar, Joint Secretary, Jharkhand Legislative Assembly, Ranchi.
12.	Karnataka	1. Shri S. Murthy, Secretary (I/C), Karnataka Legislative Assembly, P.B. No. 5074, Room No. 121, 1 st Floor, Vidhana Soudha, Bengaluru-560233

		2. Shri M. S. Kumaraswamy, Deputy Secretary, Karnataka Legislative Assembly, P.B. No. 5074, Room No. 127/A, 1 st Floor, Vidhana Soudha, Bengaluru-560233
13.	Kerala	1. Shri. V. K. Babu Prakash, Secretary, Kerala Legislature Secretariat, Thiruvananthapuram-695033
		2. Smt. A. Shaila, Joint Secretary, Kerala Legislature Secretariat, Thiruvananthapuram-695033
14.	Madhya Pradesh	1. Shri Awadhesh Pratap Singh, Principal Secretary, Madhya Pradesh Vidhan Sabha Secretariat, Bhopal-462004(M.P)
		2. Shri Prem Narayan Vishwakarma, Additional Secretary, Madhya Pradesh Vidhan Sabha Secretariat, Bhopal-462004(M.P)
15.	Maharashtra	1. Dr. A. N. Kalse, Principal Secretary, Maharashtra Legislature Secretariat, Vidhan Bhavan, Backbay Reclamation, Mumbai-400032.
		2. Shri R. J. Kudtarkar, Deputy Secretary, Maharashtra Legislature Secretariat, Vidhan Bhavan, Backbay Reclamation, Mumbai-400032.
16.	Manipur	1. Smt. M. Ramani Devi, Secretary, Manipur Legislative Assembly, Chingmeirong, Imphal, Manipur.
		2. Shri Rohit Sapam, Joint Secretary, Manipur Legislative Assembly, Chingmeirong, Imphal, Manipur.
17.	Meghalaya	1. Shri Andrew Simons, Commissioner & Secretary, Meghalaya Legislature Assembly.
		2. Shri Foster G. Momin, Deputy Secretary, Meghalaya Legislature Assembly
18.	Mizoram	1. Shri Ngurthanzuala, Secretary, Mizoram Legislative Assembly Secretariat, Aizawl-796001.
		2. Shri S. R. Zokhuma, Additional Secretary, Mizoram Legislative Assembly Secretariat, Aizawl-796001.
19.	Nagaland	1. Shri N. Benjamin Newmai, Commissioner & Secretary, Nagaland Legislative Assembly.

		2. Shri K. Sekhose, Secretary, Nagaland Legislative Assembly.
20.	Odisha	1. Shri Amiya Kumar Sarangi, Secretary, Odisha Legislative Assembly, Odisha Legislative Assembly Secretariat, Bhuaneshwar, District-Khurda, Odisha -751001. 2. Shri Bhawani Sankar Senapati, Joint Secretary, Odisha Legislative Assembly, Odisha Legislative Assembly Secretariat, Bhubaneswar, District-Khurda, Odisha -751001.
21.	Punjab	1. Shri Shashi Lakhanpal Mishra, Secretary, Punjab Vidhan Sabha Secretariat, Sector-1, Chandigarh. 2. Shri Anil Vij, Additional Secretary, Punjab Vidhan Sabha Secretariat, Sector-1, Chandigarh.
22.	Rajasthan	1. Shri Prithvi Raj, Secretary, Rajasthan Legislative Assembly. 2. Shri Mahesh Chandra Sharma, Assistant Secretary, Rajasthan Legislative Assembly.
23.	Sikkim	1. Shri L. M. Pradhan, Secretary, Sikkim Legislative Assembly. 2. Smt. Durga D. Pradhan, Additional Secretary Sikkim Legislative Assembly.
24.	Tamil Nadu	1. Shri K. Boopathy, Additional Secretary/Secretary I/C, Tamil Nadu Legislative Assembly Secretariat, Chennai-600009. 2. Shri B. Subramaniam, Joint Secretary, Tamil Nadu Legislative Assembly Secretariat, Chennai-600009.
25.	Telangana	1. Dr. S. Raja Sadaram, Secretary to State Legislature, Telangana Legislature Secretariat, Public Gardens, Hyderabad-500004. 2. Dr. V. Narasimha Charyulu, Joint Secretary to State Legislature, Telangana Legislature Secretariat, Public Gardens, Hyderabad-500004.
26.	Tripura	1. Shri Bamdeb Majumder, Secretary, Tripura Legislative Assembly, Agartala-799010. 2. Smt. Lily Debbarma, Joint Secretary, Tripura Legislative Assembly, Agartala-799010.

27.	Uttarakhand	1. Shri Jagdish Chandra, Secretary, 303 Vidhan Sabha Bhawan, Dehradun.
		2. Shri Madan Singh Kunjwal, Joint Secretary, 309 Vidhan Sabha Bhawan, Dehradun.
28.	Uttar Pradesh	1. Shri Pradeep Kumar Dubey, Principal Secretary, Vidhan Sabha, Vidhan Bhavan, Uttar Pradesh, Lucknow - 226001
		2. Shri Pramod Kumar Joshi, Special Secretary, Vidhan Sabha, Vidhan Bhavan, Uttar Pradesh, Lucknow - 226001.
29.	West Bengal	1. Shri Jayanta Koley, Secretary, West Bengal Legislative Assembly, Assembly House, Kolkata-700001
		2. Shri Dhritiranjana Pahari, Joint Secretary-cum-Committee Officer, West Bengal Legislative Assembly, Assembly House, Kolkata-700001
30.	NCT of Delhi	1. Shri Abhishek Dev, District Magistrate, South West Delhi.
		2. Shri Shiv Kumar, District Magistrate, District-West Delhi.
31.	Puducherry	1. Shri A. Vincent Rayar, Secretary, Legislative Assembly Secretariat, Victor Simonel Street, Puducherry-605001.
		2. Smt. S. Bhuvaneswari, Editor of Debates, Legislative Assembly Secretariat, Victor Simonel Street, Puducherry-605001.

By Order,

(VARINDER KUMAR)
PRINCIPAL SECRETARY

online publication at "<http://styandptg.puducherry.gov.in>"

Government Central Press
Directorate of Stationery and Printing
Puducherry - 605 009